[11th February 1959

THE HON. SRI M. BHAKTAVATSALAM : அவசர நிமித்தமாக, விபத்து நிமித்தமாகத்தான் கேட்கலாமே தவிர சாதாரணமாகக் கேட்பது சரியல்ல.

SRI K. SATTANATHA KARAYALAR : டிராக்டர் Hire purchase scheme அமுலில் இருக்கிறதா ? அதற்கு என்ன நிபந்தனை ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : எவ்வளவு பணம் கட்டப்படுகிறதோ அதற்கு ஏற்ப அந்த ஸ்கீமும் இருக்கிறது. அதற்கான நிபந்தனை தெரியவேண்டுமென்றால் தனிக் கேள்வி கேட்டால் சொல்லப்படும்.

*Public meetings*

* 222 *Q.*—SRI A. GOVINDASAMY : Will the Hon. the Minister for Home be pleased to state—

(*a*) whether the D.M.K. Secretary, Kumbakonam, applied for permission to conduct a public meeting on 29th June 1958 at the maidan opposite to Chakrapani Sannadhi street; and

(*b*) the reasons for not granting permission to hold a public meeting there?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : (*a*) " No ", Sir.

(*b*) Does not arise.

SRI M. SELVARAJ : மற்ற கட்சியார்களுக்கும் கூட்டம் நடத்த அனுமதிக்கப்படுகிறதா ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : கூட்டம் நடத்த இதில் லைசென்சு கேட்கவில்லை. கூட்டத்தைக் கூட்ட ஒலிபெருக்கிக் கேட்கப்பட்டது. அதுவும் லாரியில் ஒலிபெருக்கி வைத்துப் பிரசாரம் செய்யவும் கேட்கப்பட்டது. இது நகரம். அதனால் அனுமதி மறுக்கப்பட்டது.

SRI S. M. ANNAMALAI : மற்ற கட்சிக்காரர்களுக்கு மாத்திரம் கூட்டங்கள் நடத்துவதற்கு அதுவும் ஒலிபெருக்கி வைத்து நடத்துவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டதா ? தி.மு.க.-வினருக்கு மட்டும் அனுமதிக்காதது காரணம் என்ன ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : ஒலிபெருக்கி வைத்து கூட்டம் நடத்துவதற்கு அனுமதி அளித்திருக்கிறார்கள். லாரிகளில் ஒலிபெருக்கிகளை வைத்து தெருக்களில் கூட்டம் நடத்துவது பற்றி அறிவிப்பது போன்றவைகளுக்குக் கொடுத்தார்களா என்னும் தகவல் என்னிடத்தில் இல்லை.

*Fire accident in Tindivanam Town*

9-40 a.m. * 223 *Q.*—SRI M. SELVARAJ (on behalf of SRI A. Govindasamy) : கனம் உள் விவகார அமைச்சர் அவர்கள் தயவுசெய்து பதிலளிப்பாரா—

(அ) 1958-ம் வருஷம் ஆகஸ்ட்டு மாதத்தில் தென்னாற்காடு மாவட்டம் திண்டிவனம் டவுனில் மொத்தம் எத்தனை தீ விபத்துகள் ஏற்பட்டன ?

(ஆ) அவை சம்பந்தமாய் அரசாங்கம் எடுத்துக் கொண்ட நடவடிக்கைகள் என்ன ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : (*a*) Only one on 6—8—1958.

(*b*) The Mobile Tank Unit temporarily stationed at the Municipal Office, Tindivanam, from 31—7—1958 to 29—8—1958 attended to this fire and extinguished it in an hour.